

✿ கேள்வி:

“மூப்பர்களுக்கு தேவன் துந்துள்ள அதிகாரம் என்ன?”

✿ பதில்:

மூப்பர்களின் அதிகாரத்தைப் பயனற்றதாக்கும் கூற்றுகள் தீங்கு நிறைந்தவை - அவைகள் பேசப்படும் பொழுதைக் காட்டிலும், கற்றறிந்த மற்றும் நன்கு அறியப்பட்ட பிரசங்கியார்களால் எழுதப்படும் பொழுது அதிக தீங்குள்ளவையாகின்றன. “அதிகாரம்” (கிரேக்கம்: *exousia*) என்ற வார்த்தைக்கு மிகச் சரியான நுட்பமுள்ள பொருளைத்தரும் கிரேக்க வாக்கியத்தில் வல்லமை மிக்க தவறு ஒன்றுள்ளது: “(இவ்வார்த்தையானது) எந்த இடத்திலும், மூப்பர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதைக் குறித்தோ அல்லது கிறிஸ்தவர்கள் தங்கள் மூப்பரிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தோ பயன்படுத்தப்படவில்லை.” மேலும் ஒருவர், “அதிகாரம்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையானது, தகப்பன் தனது கடமைகளை நிறைவேற்றுவதைக் குறிக்கவோ அல்லது பிள்ளை தனது தகப்பனிடம் கொண்டிருக்க வேண்டிய நடக்கையைக் குறிக்கவோ பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லக்கூடும். ஆனால் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்! (எபே. 6:1ஐக் காண்க). இவ்விதமாய் அக்கூற்று நுணுக்கமாய்ச் சரியாயிருந்த போதிலும், தீங்குள்ளதாயிருக்கும். மூப்பர்களைப் பற்றி மேலே சொல்லப்பட்ட கூற்றானது வெகு சரியானதாயிருப்பினும், தவறான அபிப்பிராயத்தைத் தருவதால், தீங்குள்ளதாகும். மூப்பர்களுக்கு, தேவனால் நியமிக்கப்பட்ட அதிகாரத்தை விளக்குவதற்கு, பரிசுத்த ஆவியானவர் பின்வரும் ஐந்து வார்த்தைகளை உபயோகித்துள்ளார்: “கண்காணி,” “மூப்பர்,” “மேய்ப்பர்,” “ஆளுபவர்,” மற்றும் “உக்கிராணக்காரர்.”

“கண்காணி”

“கண்காணி” என்ற வார்த்தைக்குரிய நவீன விளக்கமானது,

புதிய ஏற்பாட்டிற்கு அந்நியமானதாகும்; பல சபைகளின் தலைமையகத்திற்குப் பொறுப்பாகவுள்ள பாதிரி ஒருவர் கண்காணி (bishop) என்று இப்பொழுது கருதப்படுகிறார். பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை யானது (கிரேக்கம்: *episcopos*) இன்னும் அதிக முழுமையான பொருளைத் தந்துள்ளது. *Episcopos*, ஒரு கண்காணி, ஒரு கவனிப்பாளர், ஒரு காப்பாளர் என்பவர், “அத்தேனே பட்டணத்தாரால் ஒரு குறிப்பிட்ட மாகாண முழுவதையும் ஆய்வு செய்ய அல்லது கண்காணிப்புச் செய்ய அனுப்பப்பட்ட பொதுஜன அலுவலராயிருந்தார்.”¹ தேவனுடைய ஜனங்களைக் கண்காணிக்கும்படி பரிசுத்த ஆவியானவரால் நியமிக்கப்பட்ட சபை அலுவலர்களைப்பற்றி விளக்குவதற்குப் புதிய ஏற்பாட்டில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது (அப். 20:28; பிலி. 1:1; 1 பேது. 5:1-3). அவர்கள் கர்த்தத்துவம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு, வாழும் முன்மாதிரிகளாக இருந்து, கிறிஸ்தவர்களின் பொறுப்பிலேயே, அவர்களை கண்காணிப்புச் செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.

“மூப்பர்கள்”

ஒரு சபையின் கண்காணிகள், புதிய ஏற்பாட்டில் “மூப்பர்கள்” என்றும் அழைக்கப்படுகின்றனர் (கிரேக்கம்: *presbuteroi*; 1 பேது. 5:1). வயதில் முதிர்ந்த சில மனிதர்களை, பிராந்திய சபையை மேற்பார்வை செய்யும் பொறுப்புக்கு நியமிக்கும் கருத்தானது, இஸ்ரவேலின் மூப்பர்களைப் பார்த்துக் கையாளப்பட்டதாகும் (எண். 11:16). இஸ்ரவேலின் ஆலோசனைக் குழு வயது முதிர்ந்தவர்களைக் கொண்டிருந்தது (கிரேக்கம்: *sunedrion, sanhedrin*; மத். 26:59) அல்லது இது நியாய சங்கம் என்றும் கூறப்பட்டது (மத். 5:22). ஆளும் இந்த அமைப்பானது ஆலோசனைச் சங்கம் (கிரேக்கம்: *gerousia*; அப். 5:21) என்றும் மற்றும் மூப்பர்களின் சங்கம் (கிரேக்கம்: *presbuterion*; லூக். 22:66; அப். 22:5) என்றும் அழைக்கப்பட்டது. பின்னால், புதிய ஏற்பாட்டு சபையில், குறிப்பிட்ட சில முதிர்ந்தவர்கள், அதிகாரிகள் எனப்பட்டனர் (அப். 11:30; 14:23; 20:17; யாக். 5:14). அவர்கள் ஒன்று சேரும்போது, அக்குழு “கண்காணிப்புக் குழு” அல்லது “மூப்பர்கள் குழு” எனப்பட்டது (கிரேக்கம்: *presbuterion*; 1 தீமோ. 4:14), இது யூதர்களின் உயர்

நீதிமன்றமாகச் செயல் பட்ட குழுவில் இருந்தவர்களை விளக்கப் பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தையாகும் (லூக். 22:66; அப். 22:5). கர்த்தருடைய சபையில் பொறுப்புள்ள பணி மேற்கொள்ளும்படி நியமிக்கப்படும் நல்ல மனிதர்களைப்பற்றிப் பின்வருவது போன்ற விமர்சனங்கள் கூறப்பட்டால், அவ்விமர்சனமானது எந்த உதவியும் செய்யப் போவதில்லை:

“மூப்பர்களுள்ள நிலையை” நாம் எங்கு காணுகின்றோம்? நாம் கப்பல்கள் பல கொண்ட தொகுதியைக் கண்டு பிடித்துள்ளோம். அந்தக் கருத்துக்கு அறைகூவல் விடுவது என்பது ஒரு புனிதமான பசுவை உதைப்பது போன்றதாகும். பெந்தெ கொஸ்தே நானுக்குப் பிறகு, மூப்பர்கள் இல்லாமலேயே அநேக காலங்கள் சபை நிலவிற்பது, பிறகு தற்செயலாக இந்நிலை உண்டாயிற்று.

“மூப்பர்கள்” அல்லது “கண்காணிகள்” என்பது நாம் பார்த்துள்ளபடி, வேதவசனத்தின் வார்த்தையாகும் (1 தீமோ. 4:14). மற்றும், “அந்தந்த சபைகளில்” (அப். 14:23) மூப்பர்களை நியமிப்பதைக் காணும்படியாக ஊழியம் செய்த பவுல்கூட அவர்கள் தற்செயலாகவோ அல்லது கூடுதலாகவோ நியமிக்கப்பட்டதாகக் கூறவில்லை. இந்தத் தலைமைத்துவ அமைப்பானது, ஜாக்கிரதையுடன் திட்டமிடப்பட்டதாகும், இது தற்செயலானதல்ல. “பட்டணங்கள்தோறும்” (தீத்து 1:5) மூப்பர்கள் நியமிக்கப்படுவதைக் காணும்படியாகவே பவுல் தீத்துவை கிரேத்தாத் தீவில் விட்டு வந்தார்.

“மேய்ப்பர்”

“கண்காணிகள்” மற்றும் “மூப்பர்கள்” என்று புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுபவர்கள், “மேய்ப்பர்கள்” அல்லது “ஆயர்கள்” (எபே. 4:11) என்றும் அழைக்கப்படுகின்றனர். “கண்காணி” (கிரேக்கம்: *episcopos*) என்ற வார்த்தையின் குறிப்பிட்ட கருத்து, ஒரு மாகாணத்தைக் கண்காணிக்கும் பொது அலுவலர் என்பதாகும்; “மூப்பர்” (கிரேக்கம்: *presbuteros*) என்பது ஒரு வயது முதிர்ந்த மனிதரைக் குறிக்கிறது; “மேய்ப்பர்” அல்லது “ஆயர்” (கிரேக்கம்: *poimen*) என்ற வார்த்தை ஆடுகளைக் கவனித்துக் கொள்பவரைக் குறிப்பிடுகின்றது. ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளைக் கண்காணிப்பது போல, வயதில் முதிர்ந்த மனிதர்கள் கர்த்தருடைய மக்களைக் கண்காணிக்கின்றனர்

என்று பொருள் கொள்வதற்காகவே இவ்வார்த்தைகள் சபைக்குள் கொண்டு வரப்பட்டன. பிராந்திய சபையின் மூப்பர் அதே வேளையில் ஒரு ஆடாகவும் தொடர்ந்து இருக்கின்றார். அவர் தம்மைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்றும் (அப். 20:28), பிரதான மேய்ப்பருக்கு தன் சொந்த நடக்கையைக் குறித்து (ரோமர் 14:12) கணக்கொப்புவிக்க வேண்டும் (1 பேது. 5:4) என்றும் அறிந்திருக்கிறார். பிரதான மேய்ப்பர் ஒருவர் இருக்கிறார் என்றால், அவருக்குக் கீழான மேய்ப்பர்களும் இருக்கின்றார்கள் என்றே பேதுரு கூறியுள்ளார். பிராந்திய சபையின் அதிகாரத்தை ஏளனம் செய்யும் ஒருவர், முதன்மை-மற்றும் அதற்குக் கீழான - மேய்ப்பர்கள் என்ற புதிய ஏற்பாட்டு சபையின் கருத்துக்கு விளக்கமளிக்க மிகவும் சிரமப்படுவார். மற்றும், தங்களை ஆளும்படிக்கு, மேய்ப்பர்களை அனுமதிக்காதவர்கள், மீகா. 5:2ல் “ஆளப்போகிற” (*moshel*) என்ற எபிரெய வார்த்தை மத்தேயு 2:6ல் “மேய்ப்பர்” (ஆங்கில வேதாகமத்தில் இவ்வாறு உள்ளது) என்று மொழி பெயர்க்கப்பட்டது ஏன் என்று விளக்கமளிப்பதில் சிரமம் அடைவார். மேலும், அவர்கள் “மேய்ப்பர்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையானது, வெளி. 2:27; 12:5; 19:15 ஆகிய வசனங்களில் ஏன் “ஆளுகை” என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்பதை விளக்கமளிக்கவும் சிரமப்படுவார்கள்.

நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட ஒரு குறிப்பிட்ட சபை மூப்பராகத் தகுதியுடைய மனிதர்கள் அதில் இருந்தும், அச்சபை மூப்பர்களின்றியே இருந்தது. அவர்களின் தலைவர்களில் ஒருவரிடம் அது ஏன் என்று கேட்கப்பட்ட பொழுது “சில சபைகளில் மூப்பர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும்போது அவர்களால் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்” என்று அவர் பதிலளித்தார். சில மூப்பர்கள் புதிய ஏற்பாடு கொடுத்துள்ள அதிகாரத்தைப் பார்க்கிலும் அதிகமானதை அவர்களே கற்பனை செய்துகொண்டாலும், நல்ல மூப்பர்களைப் பெறாமலிருப்பதற்கு அது காரணமாகி விடாது. இதற்கு இணையாக, சில ஊழியர்கள் தங்களுடையதல்லாத அதிகாரத்தை அவர்களாகவே எடுத்துக்கொண்டாலும், நல்ல ஊழியர்களைப் பெறாமலிருப்பதற்கு அது காரணமாகி விடாது. இரண்டு தவறுகள் ஒருபோதும் ஒரு சரியானதை ஏற்படுத்த முடியாது. மூப்பர்கள் தங்களுடையதல்லாத

அதிகாரத்தைத் தாங்களாகவே கற்பனை செய்து கொள்வது தவறுதான், ஆனால் தகுதியுள்ள மனிதர்களை மூப்பர்களாக நியமிக்காமல் இருப்பதும் தவறானதாகும். இந்த சபையைப் பார்வையிட்ட போது, மூப்பர்களை நியமிக்க அவர்கள் பயப்பட்டதற்கான காரணம் ஒன்றை நான் கண்டேன். அறிவிப்புப் பலகையில், யாரோ ஒருவர் ஒட்டியிருந்த கட்டுரை ஒன்றில், அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் மூப்பர்கள் நியமனத்தை மறுக்க வைக்கும் காரணம் ஒன்று இருந்தது! அந்தக் கட்டுரையில், “மேய்ப்பர்” என்ற வார்த்தை இயேசு ஒருவருக்கு மட்டுமே உரியது என்றும், “சாதாரண மனிதர்கள்” தாங்கள் “மேய்ப்பர்கள்” என்று அழைக்கப்பட விரும்பினால் அது ஆராயாமல் எடுத்துக்கொள்கிற முடிவு ஆகும் என்ற கருத்து இருந்தது. “அந்த வார்த்தை இயேசுவுக்கு மட்டுமே உருவகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, மற்ற மனிதர்களுக்கு அல்ல. ஆடாக இருக்கும் எவரொருவரும் மேய்ப்பராக இருப்பதில்லை” என்று அக்கட்டுரை கூறியது. இப்படிப்பட்ட உபதேசம் மக்களுக்கு முன்பாக வைக்கப்படுகையில், அந்த சபையில் மூப்பர்கள் இல்லாதிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

“ஆளுபவர்”

மூப்பர்களின் அதிகாரத்தைச் சுட்டிக்காட்டும் மற்றொரு வார்த்தை, பரலோகம் அவர்களை ஆள்பவர்களாக (கிரேக்கம்: *proistemi*, 1 தீமோ. 5:17; 1 தெச. 5:12) கட்டளையிட்டு இருக்கிறது. ஆள்பவர்களாக உள்ள இந்த மூப்பர்கள், ஒரு தகப்பன் தனது குடும்பத்தைப் பேணிக்காப்பது போலவே, கர்த்தருடைய மக்களை விசாரிக்க வேண்டும் (1 தீமோ. 3:4, 5). சில மனிதர்கள் சபையில் உள்ள மற்றவர்கள்மேல் கொண்டுள்ள அதிகாரத்தைச் சுட்டிக்காட்டும் வேறொரு வார்த்தை *hegeomai* (எபி. 13:7, 17, 24) என்பதாகும், இதன் பொருள் “முன்பாகச் செல்லுதல், தலைமையேற்றல், ஆளுதல், கட்டளையிடுதல்; அதிகாரம் பெறுதல்”² என்பதாகும். இந்த வார்த்தையில் உள்ளடங்கியுள்ள அதிகாரம் என்பது யோசேப்பு, எகிப்து தேசத்தின் ஆளுநராக அல்லது அதிபதியாக ஆனதை விளக்க இது பயன்படுத்தப்பட்டதில் விளக்கப்படுகிறது (அப். 7:10), மற்றும் இயேசு ஒரு பிரபுவாக அல்லது ஆள்பவராக இருக்கிறார்

என்று விளக்கவும் இதே வார்த்தை பயன்பட்டுள்ளது (“ஆள்பவர்”; மத். 2:6). சபையில் சில மனிதர்கள் கீழ்ப்படியப் பண்ணுகிறவர்களாயிருக்க வேண்டும், எனவே அவர்கள் ஆத்துமாவுக்காக விழித்திருக்கிறவர்களாயிருக்க (கிரேக்கம்: *agrupneo*) வேண்டும் (எபி. 13:17).

சபையில் அரசாங்கத்தைச் சுட்டிக்காட்டும் வேறொரு வார்த்தையும் உள்ளது: அது *kabervoo* என்பதாகும் (1 கொரி. 12:28), இதன் பொருள் “ஓட்டுதல் அல்லது இயக்குதல்” என்ற நிர்வாகத்தைக் குறிக்கும். பவுல் பயணம் செய்த கப்பலின் தலைவனுக்கு இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது (அப். 27:11). இவ்விதமாக, கர்த்தருடைய சபைகளில் ஆள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதற்குப் பரிசுத்த ஆவியான வரால் மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆள்பவர்கள் இருக்கையில் மறுபுறம் அவர்களுக்குக் கீழ்ப்படிபவர்களும் இருக்கின்றனர். எபிரெயர் 13:17ல் “கீழ்ப்படிதல்” (கிரேக்கம்: *peitho*) மற்றும் “கீழ்ப்படிந்து” அல்லது “அடங்கி” (கிரேக்கம்: *hupeiko*) என்ற வார்த்தையில் இதை நாம் காணுகின்றோம்.

“உக்கிராணக்காரர்”

“உக்கிராணக்காரர்,” ஒரு நிர்வாகி அல்லது மேலாளர் என்ற வார்த்தையில் (கிரேக்கம்: *oikonomos*; தீத்து 1:7) மூப்பரின் அதிகாரம்பற்றி மாறுபட்ட கண்ணோட்டம் ஒன்றுள்ளது. ஏரஸ்து என்பவர் *oikonomos* ஆக, பட்டணத்து மேலாளராக (“உக்கிராணக்காரன்”; ரோமர் 16:23), அதிகாரம் உள்ள பதவியில் இருந்தார்.

முடிவுரை

சில சமயங்களில் மூப்பர்கள் தங்கள்மேல் சுமத்தப்பட்ட சந்தோஷமற்ற ஒரு கடமையைச் செய்ய வேண்டியதாய் உள்ளது: சில மனிதர்களுடைய வாய்களை “அடைக்க வேண்டும்” (தீத்து 1:11). சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாய் இருப்பதைத் தவிர வேறு அதிகாரம் மூப்பர்களுக்கு இல்லை யென்றால், அவர் எப்படி சில ஊழியர்கள் பிரசங்க மேடையில் பேசுவதைத் தடை செய்து, வாயடைக்கிறவர்களாயிருக்க முடியும் என்று ஒருவர் ஆச்சரியப்படக்கூடும். நமது ஆத்துமாக்களுக்கு உத்தரவாதியாக மூப்பர்களை ஏற்படுத்திய அதே தேவன்,

நம்மை அவர்களது அதிகாரத்துக்குக் கீழ்ப்படியவும் செய்துள்ளார்
(எபி. 13:17).

குறிப்புகள்

¹ஹென்றி ஜார்ஜ் லிட்டெல் மற்றும் இராபர்ட் ஸ்காட், கிரேக்க - ஆங்கில அகராதி, 25ம் பதிப்பு abr. and rev. (லண்டன்: ஆக்ஸ்போர்டு, கிளாசென்டன் அச்சகம், 1892), s.v. “*episkopos*.” ²C.G. வில்க் மற்றும் C.L. விலிபால்டு கிரிம், புதிய ஏற்பாட்டின் கிரேக்க - ஆங்கில அகராதி, 12ம் பதிப்பு, trans. and rev. ஜோசப் H. தாயெர் (கிரான்ட் ரப்பிட்ஸ், மிச்சிக்கன்: ஜோன்டர்வன் வெளியீட்டு நிலையம், 1973), 276. (“*hegemon*” என்ற பதிவில் காண்க.)